

பாஸ்கா 2ஆம் வாரம் - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசுவின் மீட்பை உணர்ந்து, அவரது வழியில் நடந்து, நம்பிக்கையை அதிகப்படுத்த அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ இன்றைய ஞாயிறு வழிபாடு அழைப்பு விடுக்கிறது. வாழ்க்கை என்னும் படகு சீராக இயங்க, இரு கைகளோடு இணைந்து, துடுப்பு என்னும் நம்பிக்கை அவசியம். மண்ணில் புதைக்கப்பட்ட விதை, மண்ணை முட்டி மோதி, வெளியே வந்தால் தான் விருட்சமாக முடியும். அத்தகைய நம்பிக்கையை இயேசுவில் காண்கிறோம். அவரது பாடுகளின் போது நம்பிக்கை சிறிதும் குறையாமல் சிலுவைப்பாதையைக் கடந்தார். நாமும் உயிர்த்த இறைவன் நம்மோடு என்ற நம்பிக்கையில் வாழ்வை வளமாக்குவோம்.

“உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னை நெருங்கும் நம்பிக்கையை இழந்துவிடும்.”

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள், “எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது” என்பதைப் பார்க்கிறோம்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.”

என்று தனக்கு கிடைத்தவற்றை பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தலே சிறந்த அறம் என்று பகிர்தலின் சிறப்பை வள்ளுவர் கூறுகின்றார். இறைவன் நமது தேவைக்கு அதிகமான வளங்களை தந்திருக்கிறார் என்றால் அவற்றை வங்கிகளிலும், வட்டிக்கும் சேர்த்து வைக்க அல்ல; அனைவருக்கும் கொடுத்து வாழ்வதற்கே.

“இருகரம் கூப்பி வணங்குதல் சிறந்தது;

ஒருகரம் நீட்டி வறியவனுக்கு ஈதல் அதனினும் சிறந்தது.”

“அடுத்தவருக்குப் பயன்படாத செல்வம் ஆசீர் அல்ல; அழுத்தமான சாபம்.”

“பகிர்ந்து வாழும்போதுதான் இன்பம் கூட இரட்டிப்பாகும்.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில், “இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?” என்கிறார் யோவான். இறைவன் அருகில் இருக்கிறார். அவரால் வாழ்வில் நடைபோடுகிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரிலும் துளிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது கட்டளைகளை கடைபிடிக்க முடியும். அவரது கட்டளைகளின் அடிப்படையே அன்பு. அன்பினை அடித்தளமாக்கி வாழ்க்கை எனும் இல்லம் எழுப்புவோம். அப்போதுதான் நமது உள்ளம் இறைவன் தங்கும் ஆலயமாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்று இயேசு தோமாவின் நம்பிக்கைக் குறைவை எண்ணி வருந்துகிறார். நாமும் இறை

நம்பிக்கையில் குறைபடும்போது இறைவனை வருத்துகிறோம். இறை நம்பிக்கையில் ஆழப்படுவோம்; ஆனந்தப்படுவோம். வழியறியா கப்பலை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கு போல, இறை நம்பிக்கை இனிய வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்லும்.

“உணவின்றி நீரின்றி சில நாட்கள் வாழலாம்;

மூச்சுக் காற்றின்றி சில நொடிகள் வாழலாம்;

ஆனால் நம்பிக்கையின்றி ஒரு நொடி கூட வாழலாகாது.”

என்ற சிந்தனைகளை மனதிற்கொண்டு இறை நம்பிக்கையை அதிகப்படுத்த இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று சீடர்களுக்கு நம்பிக்கையும் வல்லமையையும் அளித்தவரே எம் இறைவா!

சீடர்களின் வழித்தோன்றல்களாய், நீர் தேர்ந்தெடுத்த எம் திருச்சபைத் தலைவர்கள், இறைப்பணியில் தம்மை இணைத்துள்ள தலைவர்களுக்கு உமது நம்பிக்கையையும், வல்லமையையும் தந்து பணிவாழ்வை பலப்படுத்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. ‘ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்’ என எம்மை அழைப்பவரே இறைவா,

உம்மில் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளாக வளர்ந்து, கிறிஸ்தவ விழுமியங்களை பின்பற்றி உமக்கு சான்று பகரும் பிள்ளைகளாக வாழ வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. ‘தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் இல்லை’ என்று எம் முன்னோர்கள் ஒருவர் மற்றவர்களின் தேவைகளில் உடனிருந்தது போல நாங்களும் எங்கள் மத்தியில் வாழும் மக்களின் தேவைகளில் துணையிருக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர் என்றவரே எம் இறைவா,

உமது வல்லமையில் நம்பிக்கை வைத்துள்ள எங்களுக்கு தேவையான மழை பொழிந்து விவசாயம் சிறக்கவும், குடும்ப அமைதி பெருகவும், நோயாளிகள் குணம் பெறவும், படிக்கும் மாணவர்கள் அதீத ஞானம் பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைவரம் போன்றவற்றிற்காக நம்பியிருப்போர் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.